



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,723 — FRIDAY, OCTOBER 8, 1954

(Published by Authority)

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices:—		Land Sales by the Settlement Officers:—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
		North-Western Province	—
		North-Central Province	—
		Province of Uva	—
		Province of Sabaragamuwa	—
Land Sales by the Government Agents:—		Land Acquisition Notices	1608
Western Province	—	Notices under the Land Development Ordinances	1618
Central Province	—	Land Redemption Notices	1614
Southern Province	—	Miscellaneous Land Notices	1614
Northern Province	—	Lands under Peasant Proprietor Scheme	—
Eastern Province	—		
North-Western Province	—		
North-Central Province	—		
Province of Uva	—		
Province of Sabaragamuwa	—		

PART VI published with this Issue contains List of Jurors and Assessors

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ORDINANCE (CHAPTER 203)

Order No. 29 of 1954

BY virtue of the powers vested in me by section 12 (1) of the Land Acquisition Ordinance (Chapter 203, as amended by section 2 of Ordinance No. 51 of 1947, and adapted by the Order in the proclamation under section 88 (1) of the Ceylon (Constitution) Order in Council, 1946, published in the *Government Gazette Extraordinary* No. 9,773 of September 24, 1947), I, hereby direct the Government Agent mentioned in Column I of the Schedule hereto or any other officer of the Crown authorized by him in that behalf to take possession, for and on behalf of His Majesty, of the land respectively described in the corresponding entries in Column 2 of that Schedule.

Colombo, September 23, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Column 1	SCHEDULE	Column 2
F. 4000/LA/7282A—The Government Agent, North-Western Province	Lots 276, 287, 288, 289, 296, 298, 303, 304, 305, 312, 316, 329, 332, 337, 342, 343, 344, 345, 354, 355, 356, 357, 360, 361, 365, 373, 376, 410 and 411 in Supplement No. 1 to I S. P. P. 11.	

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

ORDER No. 475 OF 1954

Reference No. LD. 4745/J/TW/420/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punoji Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, September 18, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

I	SCHEDULE	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Central Province, or other officer authorized by him	Lot 1 in Preliminary Plan A 2132	
1603—J. N. B 38571-327 (10/54)		
E 1		

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 476 OF 1954

Reference No. Q. 4410/J/LLD/2637.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950 as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in Column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 28, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him	Lots I, 2 and 3 in preliminary plan A 3,556

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 477 OF 1954

Reference No. LA. 3465/J 54, L 143.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 28, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Assistant Government Agent, Puttalam District, or other officer authorized by him.	Lot 1 in preliminary plan A 1,322

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 478 OF 1954

Reference No. LD. 4721/J/LLD/212/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in Column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in Column II of that Schedule.

Colombo, September 25, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized Officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Central Province, or other officer authorized by him	Lots 685, 686, 687, 688 and 689 in Supplement No. 2 to Final Village Plan 216

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 479 OF 1954

Reference No. Q. 4566/J/LG/57/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in Column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in Column II of that Schedule

Colombo, September 25, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized Officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him	Lot 1 in Preliminary Plan A 3,652

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 480 OF 1954

Reference No Q 4114/J/HLG/1749.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 25, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him	Lot 1 in preliminary plan A 3,427

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 481 OF 1954

Reference No LA. 3433/J/LLD/470/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 28, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Assistant Government Agent, Puttalam District, or other officer authorized by him	Lots 1, 2, 3, 4, 5, 6, 7 and 8 in preliminary plan A 1;218

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 482 OF 1954

Reference No. LD 4749/J/LLD/486/53

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 28, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Central Province, or other officer authorized by him	Lots 1, 2, 3 and 4 in preliminary plan A 1,976

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 483 OF 1954

Reference No. LM 5511/J/LLD/2541.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, September 30, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Assistant Government Agent, Kegalla District, or other officer authorized by him	Lots 1 and 2 in preliminary plan A 771

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 484 OF 1954

Reference No. LA 7727/J/LLD/2928.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 30, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

*Government Agent, Assistant Government
Agent or other authorized officer*

II

Description of Land

The Government Agent, North-Western Province, or other officer, Lots 77, 78, 79, and 80 in supplement No. 2 to final village plan 1,205 authorized by him

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 485 OF 1954

Reference No. Q. 4719/J/LLD/673/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 30, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

*Government Agent, Assistant Government
Agent or other authorized officer*

II

Description of Land

The Government Agent, Western Province, or other officer authorized by him Lots 1, 2 and 3 in preliminary plan A 3,545

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 486 OF 1954

Reference No. LD. 4774/J54 L3.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 30, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

*Government Agent, Assistant Government
Agent or other authorized officer*

II

Description of Land

The Government Agent, Central Province, or other officer Lots 1, 2, 3 and 4 in preliminary plan A 2,042 authorized by him

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 487 OF 1954

Reference No. LD. 1249/J54 L4.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 30, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

*Government Agent, Assistant Government
Agent or other authorized officer*

II

Description of Land

The Assistant Government Agent, Nuwara Eliya District, Lots 1, 2, 3, 4, 5, 6 and 7 in preliminary plan A 2,041 or other officer authorized by him

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 488 OF 1954

Reference No LD 4777/J54 L 43.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 30, 1954.

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Central Province, or other officer authorized by him	Lots 1 and 2 in preliminary plan A 2,059.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 489 OF 1954

Reference No LB 2166/J/LG/2935

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 30, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized Officer</i>	<i>Description of Land</i>
The Assistant Government Agent, Matara District, or other officer authorized by him	Lot 1 in preliminary plan A 1,539

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 490 OF 1954

Reference No. LA/7259/J/E/116.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 27, 1954.

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, North-Western Province, or other officer authorized by him.	Lots 1 and 2 in preliminary plan A 1,126

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 491 OF 1954

Reference No LP 6547/J/TW/56/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in Column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in Column II of that Schedule.

Colombo, September 29, 1954

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent, or other authorized Officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Southern Province, or other officer authorized by him	Lot 2 in preliminary plan A 1,534

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 492 OF 1954

Reference No. LD. 4602/J/E/2277.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 24, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Central Province, or other officer authorized by him	Lot 1 in Preliminary Plan A 2,091

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No. 493 OF 1954

Reference No. Q. 4257/J/E/2180.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in Column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in Column II of that Schedule.

Colombo, September 24, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him	A portion, in extent about 2 acres out of the land called Batalahenlanda, situated at Neelamahara, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District; and bounded as follows — North and west by Batalahenlanda, East by cart road to Neelamahara school, South by land of Alensuwa and cart road.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 494 OF 1954

Reference No. LP. 6512/LPB/73/J/E/2217.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 29, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Southern Province, or other officer authorized by him	Lots 1, 2, 3 and 4 in preliminary plan A 1,555

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 495 OF 1954

Reference No. LD. 4363/J/E/1314.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 24, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Central Province, or other officer authorized by him	Lot 2 in preliminary plan A 1,941

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 496 OF 1954.

Reference No. LD. 4768/J/LLD/439/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 23, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I Government Agent, Assistant Government Agent or other authorized officer	II Description of Land
The Government Agent, Central Province, or other officer authorized by him	Lots 62, 63 and 64 in supplement No. 1 to final village plan 276

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER NO 497 OF 1954

Reference No. LD 4742/J/LLD/439/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 24, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I Government Agent, Assistant Government Agent or other authorized officer	II Description of Land
The Government Agent, Central Province, or other officer authorized by him	Lots 1 and 2 in preliminary plan A 1,990

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 2 rods out of the land called Godaporangahakumbura, situated at Avissawella, Hewagam Korale, Colombo District; and bounded as follows:—

North by the remaining portion of the same land and other fields;
East and south by Avissawella-Gmgathena main road;
West by temple road off main road.

Ref. No. Q. 4669/J/TW/359/53;
Colombo, September 13, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act: A portion, in extent about one acre out of the land called Aluhogahawatta, situated at Kahawala village, Hewagam Korale, Colombo District; and bounded as follows:—

North by V. C. Road;
East by the land called Ratambalagahakumbura;
South and west by the portions of the same land;

Ref. No. Q 4766/J54. E 163.
Colombo, September 21, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) A portion, in extent about 12 perches, out of the land called Godayangodagewatta, situated at Thihagoda, Gangaboda Pattu, Matara District; and bounded as follows:—

North and east by the remaining portions of the same land;
South by the land called Galandehena;
West by P. W. D. Road.

(2) A portion, in extent about 28' 00" perches, out of the land called Galandehena, situated at Thihagoda, Gangaboda Pattu, Matara District; and bounded as follows:—

North by the land called Godayangodagewatta;
East and south by the remaining portions of the same land;
West by P. W. D. Road.

Ref. No. J/54 T 206-L. B. 2222,
Colombo, August 17, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

No LA/IR/54/9/J 54 L 76

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

An extent of 3 A 1 R. 32 P, known as Diyagimkumbura and Pahalakumbura (lot 25 in F. V. P. 1,693), situated in Pannik-gama Village, Kurundukumbura Palata, Dewamedhi Hatpattu, Kurunegala District; and bounded as follows.—

North by Pahalakumbura field owned by M. N. Bandiya Naide,
East by Pitiyewela, field belonging to M. N. Juwan Naide and M. N. Kira Naide and the highland called Kovilagalawatta ;
South by the Tank known as " Medagamawewa " ,
West by the land called " Ehalagahamula Assedduma Watta " .

Ref No J 54 L 76,
Colombo, July 12, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration Under Section 5

Reference No. LA/GA/54/29.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

An extent of about 24 feet by 252 feet, out of the land called Kanameewalawatta *alias* Galabodawatta (lot 4 in F. V. P. 489), situated in Bogahawatta Village, Wewala Palata, Dambadeni Hatpattu, Kurunegala District, and bounded as follows.—

North by Boyawalana Bujjomuwa D. R. C. Road,
East by remaining portion of the same land ;
South by lot 5B in F. V. P. 489 ;
West by lots 6A and 6C in F. V. P. 489.

Reference No. J 54 L 233,
Colombo, September 6, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

Reference No. LA/MD/54/26/J 54 H 144.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion, in extent about 1A. 1 R. 28 6 P., out of the lands called Medipillahena and Godellawatta (lot 82 and 85 (part) in F.V.P: 1,648) situated in Kobeigane Ihala Village, Kobeigane Palata, No 340, Dewamedhi Hatpattu, Kurunegala District; and bounded as follows:—

North by V. C. Road to Kobeigane temple and existing site for the Maternity Home (now vested in Crown) ;
East by property of Mr. S. M. Abdul Hamid Marikkar and Mr. A. B. O. Jayamaha and existing site for Maternity Home ;
South by property of Mr. Chandrasekera Mudiyansele Punchi Banda and shareholders ;
West by property of Mr. Chandrasekera Mudiyansele Punchibanda and shareholders and A. Saranapala Thero.

Ref. No. J 54 H 144,
Colombo, September, 8, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

LW 3692/E.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion, in extent about 15 acres (Part of lot 63 in V. P. 83), out of the land called Glen Alpin Group, situated at Kottagoda Pallegama Village, Imbulgoda Wasama, Yatinkinda Division, Badulla District; and bounded as follows.—

North by Galge Kandura ;
East by remaining portion of lot 63 in V. P. 83 in Tea and Senamale Kandura,
South by Kottagoda Kandura ;
West by Foot path from Thoranakapalle ;

Ref. No. J 54 L 108 VE.
Colombo, September 10, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

LWA 40

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion, in extent about 0 A 0 R 25 5 P, from the land called Agalearawabogahawatta (lot 95 in T. S. P. 43—Sheet No. 8), situated within the U. C. limits of Badulla, Ripola Korale, Yatinkinda Division, Badulla District, and bounded as follows.—

North, east and south by remaining portions of the same land ;
West by the land called Walauwewatte Kandura.

Ref No. J 54 LG 164.
Colombo, September 4, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 30 OF 1954**

Notice under Section 7

Reference No LD 4681/J/LG/2787.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 30 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

All those portions of land in extent 0 A. 0 R 11 7 P, out of Palkadewatta *alias* Pitawalahena situated in Pilapitiya Village, Gangapalata Korale, (Yatinuwara), Udunuwara and Yatinuwara Division, Kandy District, Central Province; and more fully described as lots 1 and 2 in preliminary plan No A 2,127

Lot	Name of Claimant	Extent		
		A.	R.	P.
1	Pilapitiya Badal Muhandaramalage Pinchi Amma of Pilapitiya, Peradeniya	0	0	7 2
2	Kurundugaspiye Patabendilagedera Ran Etana, ditto Dingiri Amma, both of Pilapitiya, Peradeniya	0	0	4 5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on November 30, 1954, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 23, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kandy, October 4, 1954.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD 1227

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

Name of Land : Peellekumburagodabuma.

Extent : 0A. 0R. 02.5 P.

Situation : In Maswela Udagammedda Village, Pallapane Korale, Kotmale Division, Nuwara Eliya District, Central Province.

Description : Paddy field—Lot 1 of P. Plan A 2,173.

Claimants : Kotagepitiye Napa Mudryanselage Uduwtagedera Appu of Kotagepitiya, Maswela

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Morape Preaching Hall, on November 10, 1954, at 10 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 31, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, September 27, 1954

C. J. SERASINGHA,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD 1201/LE.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

Name of Land : Delgahayatawatta (lot 1 in preliminary plan No. A 2,150)

Extent : 0 acres, 3 roods, 35.9 perches.

Situation : In Ranwantalawa Village, Pallapane Korale, Kotmale Division, Nuwara Eliya District.

Description : Garden contains arecanut, jak and mango 5-15 years and permanent 1 building.

Claimants : (1) Edamegedera Kiri Banda, (2) Hapugedera Punchi Menka, (3) Vekumburegedera Mudalihamy, and (4) Neelawalagedera Heen Appuhamy, all of Ranwantalawa, Maswela

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Morape Preaching Hall, on November 10, 1954, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 3, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, September 28, 1954.

C. J. SERASINGHA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA 994.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, namely improvements to Karunkali Vaikal, Karainagar —

Description of the land to be acquired.

Preliminary plan No A 1,923 Village—Karainagar West.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Viyavil	Paddy field	S Murugesu Velupillai, Karunkali, Karainagar West, Karainagar	0	0	1 3
2	Mondikiranai	Paddy field contains part of a masonry structure for Regulator	Theivanappillai, wife of Velupillai Namasivayam, Karunkali, Karainagar West, Karainagar	0	0	1 1
3	Do.	Paddy field	Thangamuthu, wife of Arumugam Cheliahpillai, Karunkali, Karainagar West, Karainagar	0	0	1 3
4	Manakka	Paddy field contains part of masonry structure for Regulator	Suppappillai Sundarampillai, Rasanthoddam, Karainagar West, Karainagar	0	0	2

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kayts Resthouse, on November 26, 1954, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 16, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, September 28, 1954.

A. S. NAVARATNARAJAH,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950 AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD 3374—J/E/2628.

(This reference should be quoted in all letters in this connection).

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., for Water Supply to Vantarumoola Central School.

Description of the land to be acquired

Preliminary plan A 1,096 Village—Vantarumoola

Lot	Name of Land	Description	Claimants	Extent	
				A	R. P.
1	Konnathurai Estate alias Proctor Estate	Coconut estate contains coconut trees over 50 years, 8 mango trees 4-20 years, lime trees 5-10 years, and a masonry well	Mr. and Mrs. S. Theivanayagam of 14, Central Road, Batticaloa	4	0 07

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Batticaloa Kachcheri, on November 23, 1954, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 13, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount.

Notice dated March 18, 1953, in respect of this land appearing in the *Government Gazette* No. 10,512 of March 27, 1953, is hereby cancelled.

The Kachcheri,
Batticaloa, September 27, 1954

M. SIVANATHAN,
Acquiring Officer, Batticaloa District.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD 3366—J/E/2556.

(This reference should be quoted in all letters in this connection).

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., for Bt/Oddamavadi Government Tamil Girls School.

Description of the land to be acquired :

Preliminary plan A 1,139 Village—Oddamavadi

Lot	Name of Land	Description	Claimants	Extent	
				A	R. P.
2	Mavadikadu	Chena	A L. Mohamadu Ismail of Oddamavadi	0	1, 8.5
3	Do.	Chena contains a temporary thatched hut	Assanar Mohamadu Cassim of Oddamavadi	0	1 38
Total				0	3 6.5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Oddamavadi Government Tamil Boys School, on November 24, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 14, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Batticaloa, September 28, 1954.

M. SIVANATHAN,
Acquiring Officer, Batticaloa District.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD. 3409—J/LLD/514/53.

(This reference should be quoted in all letters in this connection).

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39, of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., for water supply to Paper Factory, Valaichenai.—

Description of the land to be acquired.

Five allotments of land called Thatavai and Penducalmadu in Veddukadduveli Kandam in Valaichenai Village, Eravur Korale Pattu, Batticaloa District; totalling in extent about 0 A. 3 R. 16 P., more particularly described as lots 56A, 58, 58A, 73 and 73A in I. S. P. P. 3; and bounded as follows:—

- Lot 56A—North by Crown land;
East by Puthuveli Aru (Crown);
South by unclaimed land;
West by private land claimed by U. Ahamadulebbai.
- Lot 58—North and south by private land claimed by U. Ahamadulebbai;
East by Puthuveli Aru (Crown);
West by Crown land.
- Lot 58A—North and south by private land claimed by U. Ahamadulebbai;
East by Puthuveli Aru (Crown);
West by unclaimed land.
- Lot 73—North by unclaimed land;
East by private land claimed by U. Ahamadulebbai;
South by Vaikal;
West by private land claimed by A. Kunchuthamby;
- Lot 73A—North by unclaimed land;
East by Puthuveli Aru;
South by open waste land (Crown);
West by private land claimed by U. Ahamadulebbai

Claimants—U. Ahamadulebbai of Oddamavadi, Mohamed Aliyar of Kattankudy and Ahamadulebbai Mohamedulebbai, V. V. of Soodupathnachenai Kandam, Oddamavadi.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Batticaloa Kachcheri, on December 23, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 13, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Batticaloa, October 4, 1954.

M. SIVANATHAN,
Acquiring Officer, Batticaloa District.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LN. 28

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

Plan No. Extract 13, T. S. P. P. 14b. Village—Nuwarawewa, Ward No. 1

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1231	Weerasekera-arama Road	Cart track	P. A. M. Weerasekera of 64, U. C. Quarters, New Town, Anuradhapura	0 3 29.13

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Anuradhapura, on November 16, 1954, at 10 a. m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 9, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Anuradhapura, October 4, 1954.

A. I. MOHIDEEN,
Additional Assistant Government Agent

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY SECTION 4 (1) OF THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Reference No. J/E/2649/LM 5512.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by section 4 (1) of the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following allotments of land which is required for a public purpose —

Description of the land to be acquired —

Preliminary plan No. A 791. Village—Hinwella

Lot	Name of Land	Description	Claimants	Extent A. R. P.
1	Udabomaluwa	Coconut garden 40 years contains a temporary building for a school	Arachchillage Punchirala, Arachchillage Mudiyanse, Arachchillage Punchi Banda, Arachchillage Dharmadassa, Arachchillage Mudiyanse and Vidanelage Haramanis, Appuhamy all of Hinwella, Pindeniya	1 1 26.1
Total				1 1 26.1

All persons interested in the aforesaid land are hereby required to appear before me at Pindeniya Rural Courts, on December 2, 1954, at 3 30 p. m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 25, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the computation of such amount.

The Kachcheri,
Kegalla, September 28, 1954.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent, Kegalla and
Acquiring Officer of Kegalla District.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY SECTION 4 (1) OF THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Reference No. J/TW/560/LM 5080.

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950 as amended by section 4 (1) of the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following allotments of land which is required for a public purpose

Description of the land to be acquired —

Preliminary plan No. A 726. Village—Wadiyatenno

Lot	Name of Land	Description	Claimants	Extent A. R. P.
3	Deewuhena	Garden contains 1 delun tree 5 years, 1 arecanut tree 15 years, 1 jak tree 50 years, 1 papaw tree 5 years, and a permanent tiled and masonry building	Ana Uduma Lebbe, Una Mohammodu Haniffa, Una Mohammodu Sally, and S M A. Abu Sahidu Lebbe, all of Wadiyatenno, Hemmathagama	0 0 16.7
Total				0 0 16.7

All persons interested in the aforesaid land are hereby required to appear before me at Eramingammana Rural Development Society Hall, on December 10, 1954, at 9 a. m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 3, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the computation of such amount.

The Kachcheri,
Kegalla, September 28, 1954.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent, Kegalla and
Acquiring Officer of Kegalla District

Notices under the Land Development Ordinance

Land Commissioner's Ref No. LRO/APL 2729

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matale, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a. m., on October 22, 1954, at the Matale Kachcheri, to select persons to receive grants for the Crown land particulars of which are given below. —

2. The Grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicants should attend the Land Kachcheri in person, or depute someone to represent him
4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner
Colombo, October 4, 1954

Particulars of the Lands referred to above

Preliminary Plan No. A. 1,987. Village—Wariyapola in Matale Medasiya-Pattuwa

Lot	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
1	P. M. Punchi Banda	0 1 20

L. C's No. LRO/APL 4297.
G A's No. LE/LRO/LL 11.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Southern Province, Galle, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 10 a.m. on Saturday, November 13, 1954, at the Galle Kachcheri, to select a person to receive a Grant for the Crown land particulars of which are given below—

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule of the aforesaid Ordinance as amended by section 5(1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations of 1948

3 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.
4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Southern Province.

Colombo, October 4, 1954. A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Particulars of the Land referred to above

1. Final Village Plan No. : F V. P. 659—Sup No. 1
2. Village Udubettowa in Talpe Pattuwa
3. Lot Nos 237, 238, 239, 240, 242 and 243.
4. Name of Permit-holder or Applicant: E. K. Carolis Appuhamy of Talgampola
5. Extent. A 2 R. 2 P 04

Land Redemption Notices

L. D.—B. 49/50.

Reference No LRO/APL 3796-J/LLD/308/53/LD 7429.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY SECTION 4 (1) OF THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

I, J. J. Rajanayagam, Additional Assistant Government Agent of the Hambantota District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950; as amended by section 4 (1) of the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Walasmulla Resthouse on December 4, 1954, at 9 a.m., and
 - (b) notify to me in writing on or before November 27, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Hambantota, October 4, 1954.

J. J. RAJANAYAGUM,
Additional Assistant Government Agent.

Schedule

Supplement No. 5 to final village plan No. 163. Village—Walasmulla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
226	Kekiriwattehena	Paddy field contains 2 coconut trees 20 years and a masonry well and coconut garden 20 years	K. H. Jacoris de Silva of Walasmulla (deceased). Heirs—M. H. Leelawathie, wife; K. H. Pamaratne, son; K. H. Hemalatha, daughter; K. H. Suwarnatilaka, son, K. H. Padmatilaka, son; all of Walasmulla (masonry well constructed by the late K. H. Jacoris de Silva)	6 1 16
Total ..				6 1 16

L. D.—B. 49/50.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY SECTION 4 OF THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Ref. No. J/LLD/85/53/LRO/APL 1893/LG/129.

I, M. G. V. P. W. Samarasinghe, Assistant Government Agent of the Kegalla District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by section 4 of the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Rambukkana Circuit Bungalow, on December 7, 1954, at 9 30 a.m.; and
 - (b) notify to me in writing (in duplicate) on or before November 30, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

Kegalla, September 30, 1954.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

Schedule

Supplement No. 1 to final village plan No 143. Village—Ihala Walpola

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
78	Bogahumulawatta alias Udugamyahenawatta	Garden 30 years	Mrs. B. G. Gumat Menike, c/o K. D. Methias Singho, Excise Office, Rattota, Matale	0 3 17
Total ..				0 3 17

Miscellaneous Land Notices

LJ 369.

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs. J. C. Samaraweera, Ariyawansa Dayananda and K. L. A. Wijesinghe—trustees of the Wijeyabahuwura Sasanodaya Samitiya, B. O. P. 305, Ex-Servicemen's Scheme, Polonnaruwa—have applied for the lease of a piece of Crown land, about 3 acres in extent, from a reservation for the establishment of a Buddhist temple thereon.

2. The land is available. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Rent. Rs. 2 50 per acre per annum,

- (b) The lessees shall, within two years from the commencement of the lease erect an Avasa, Shrine room and a preaching hall (hereinafter referred to as the temple) on the land to the satisfaction of the Assistant Government Agent, Polonnaruwa;
 - (c) The lessees shall select the resident priest with the approval of the High Priest of the Nikaya to which he belongs;
 - (d) The lessees shall use the land as a site for a Buddhist Temple and for no other purposes;
 - (e) The lessees shall, within six months from the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years;
3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, October 4, 1954.

W. W. J. MENDIS,
for Land Commissioner.

ඉඩම්

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

ඇල්/පී/54/29

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාම සංශෝධනය කරනු ලැබූ 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ (සංශෝධන) පණනාම සංශෝධනය කරනු ලැබූ 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙණි හත්පත්තුවේ වේවැල පළාතේ බෝගහවත්ත නම් ගමෙහි පිහිටි කනම්වලවත්ත නොසොත් ගලබොඩවත්ත (ඇෆ්.වී.පී 489෪/෪ 4 වැනි බ්ලොක්) යන ඉඩමෙහි පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අඩි 24xඅඩි 252ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට බොගලොන-බුජ්ජේමුව බී ආර් බී පාර ;
නැගෙනහිරට : එම ඉඩමේ ඉතිරි කොටස ;
දකුණට ඇෆ් වී පී 489යේ 5වන දරණ බිම් කැබැල්ල ,
බස්නාහිරට ඇෆ් වී පී 489යේ 6වන දරණ බිම් කැබැල්ල

පී.බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය ජේ 54/ඇල් 233

වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 6 වැනි දින කොළඹදීය

අංකය ඇල්/අඩි 54/9/ජේ 54, ඇල් 76

1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දේවමැදිහත්පත්තුවේ කුරුණෑකුඹුර පළාතේ පතික්ගම නම් ගමේ පිහිටි දියගිල් මකුඹුර සහ පහළ කුඹුර යන ඉඩම් වලින් (නො 1,698 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ නො 25 දරණ කැබැල්ල) අ 3, රු 1, ප 32ක විශාලත්වයක් ඇති පහත සඳහන් මායිම් තුළ පිහිටි බිම් ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට ඇම් ඇන් බණ්ඩා, නයිදේව අයිරි ප්‍රහල කුඹුර ;
නැගෙනහිරට ඇම්. ඇන් කිරු නයිදේව සහ ඇම් ඇන් ජුවන් නයිදේව හිමි පිරිසේ වෙල සහ කෝවිලගාලේවත්ත නමැති ගොඩ ඉඩම ;

දකුණට මැදගමවැව නමැති වැව ;
බස්නාහිරට ඇහැලගමුව අස්සැදුමවත්ත

පී.බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක් වූ ජූලි මස 12වෙනි දින කොළඹදීය

අංකය කියු 4766/ජේ 54 ඊ 163

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාම යටතේ වූ සංශෝධනය පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

E 3

කොළඹ දිස්ත්‍රික්කයේ හේවාගම් කෝරළේ කහවල යන ගමේ පිහිටි අළුබෝගහවත්ත යන ඉඩමෙන් අක්කරයක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට ගම්සහසාර,
නැගෙනහිරට රනබලගහකුඹුර යන ඉඩම,
දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේම කොටස්

පී.බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 21 වැනි දින කොළඹදීය.

අංකය කියු 4669/ජේ/විබවල/359/53

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාම යටතේ වූ සංශෝධනය පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ හේවාගම් කෝරළේ අවිස්සාවේලේ පිහිටි ගොඩපොරගහකුඹුර යන ඉඩමෙන් රු.වි.2ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේම ඉතිරි කොටස සහ වෙනත් කුඹුර,
නැගෙනහිරට සහ දකුණට අවිස්සාවේල-හිනිගත්තේන ප්‍රසිඬ පාර ;
බස්නාහිරට ප්‍රසිඬ පාරේ සිට සහ පත්සල පාර

පී.බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 13 වැනි දින කොළඹදීය

අංකය ඇල්/ඇම්බී/54/26/ජේ 54 එච් 144.

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාම සංශෝධනය කරනු ලැබූ 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ (සංශෝධන) පණනාම සංශෝධනය කරනු ලැබූ 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දේවමැදිහත්පත්තුවේ නො 340 දරණ කොබෙයිගනේ පළාතේ ඉහළ කොබෙයිගනේ නම් ගමෙහි පිහිටි මැදපිල්ලහේන සහ සොබල්ලවත්ත (1,648 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 82වෙනි සහ 85වෙනි (කොටසක්) කැබලි) නමැති ඉඩම්වලින් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අ 1, රු. 1, ප 28.6ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට කොබෙයිගනේ පත්සලට යන ගම්සහ පාර සහ මාතා නිවාසයේ ඉඩම (දැනට රජයට පවරා ඇති),
නැගෙනහිරට ඇස් ඇම් අබ්දුල් හමිඩ් මරික්කාර්ගේ සහ ඒ බී. ජයගම, යන මහතුන්ගේ ඉඩම් සහ මාතා නිවාසයේ ඉඩම ;
දකුණට වන්දසේකර මුදියන්සේලාගේ ප්‍රංචි බණ්ඩා සහ හවුල් කැරුවත්ගේ ඉඩම ;

බස්නාහිරට වන්දසේකර මුදියන්සේලාගේ ප්‍රංචි බණ්ඩා සහ හවුල් කැරුවත්ගේ සහ ඒ සරනපාල තෙරගේ ඉඩම.

පී.බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය : ජේ 54/එච් 144.
වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 8 වැනි දින කොළඹදීය.

1954^{වර්ෂ} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වර්ෂ} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954^{වර්ෂ} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) පනතෙන් සංශෝධනය කරනු ලැබූ 1950^{වර්ෂ} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

බදු දිස්ත්‍රික්කයේ යටිකිඳ කොට්ඨාශයේ ඉබුල්ගොඩ වසමේ කොට්ටගොඩ පල්ලේගම පිහිටි අක්කර 15 පමණ වපසරිය ඇති ග්ලෝරි ඇල්පින් වත්තේ කොටසට මංසම් (ලොට් 63 කොටසක් — ගම් සිතියම නො 83) —

- උතුරට ගල්ගේ කඳුර;
- නැගෙනහිරට ලොට් 63 ඉතිරි තේ වවා ඇති ඉතිරි කොටස සහ අස්නමලේ කඳුර;
- දකුණට කොට්ටේගොඩ කඳුර;
- බස්නාහිරට තොරනකාපල්ලට යන අභිපාර

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954^{වර්ෂ} ක්වූ සැප්තැම්බර් මස 10 වැනි දින කොළඹදීය

වම් 1954^{වර්ෂ} අංක 39 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ (සංශෝධන) පනත අනුව 1950^{වර්ෂ} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954^{වර්ෂ} අංක 39 දරණ (සංශෝධන) පනතෙන් සංශෝධනය කරනු ලැබූ 1950^{වර්ෂ} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

බදු දිස්ත්‍රික්කයේ යටිකිඳ කොට්ඨාශයේ පිල්පොල කෝරළේ බදු දුර් නගර සීමාවකුල පිහිටි අ. 0, රු. 0, ප 25 5 පමණ වපසරිය ඇති පී ඇස්. පී 43 තේ ලොට් 95 වශයෙන් මෑත විස්තර කර තිබෙන අගලේආරුවේ බෝගහවත්ත නමැති ඉඩමට මංසම් —

- උතුරට, නැගෙනහිරට සහ දකුණට මෙම ඉඩමේ ඉතිරි කොටස්;
- බස්නාහිරට: වලව්වේවත්තේ කඳුර නමැති ඉඩම

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

පේ/84/ඇල්පී/164
වම් 1954^{වර්ෂ} ක්වූ සැප්තැම්බර් මස 4 වැනි දින කොළඹදීය

අංකය පේ 54 පි 206—ඇල්පී 2222

වම් 1954^{වර්ෂ} අංක 39 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ (සංශෝධන) ආඥාපනත අනුව 1950^{වර්ෂ} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954^{වර්ෂ} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) පනතෙන් සංශෝධනය කරනු ලැබූ 1950^{වර්ෂ} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) මාතර දිස්ත්‍රික්කයේ ගඟබොඩ පත්තුවේ නිකගොඩ යන ගමෙහි පිහිටි ගොඩගත්ගොඩගෙවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 12.00 ක සීමි කොටසක් ඊට මංසම් —

- උතුරට සහ නැගෙනහිරට එම ඉඩමෙන් ඉතිරි කොටස්;
- දකුණට ගාලන්දගේ න නමැති ඉඩම;
- බටහිරට පී බබ්ලිච්. ඩී පාර

(2) මාතර දිස්ත්‍රික්කයේ ගඟබොඩ පත්තුවේ නිකගොඩ යන ගමෙහි පිහිටි ගාලන්දගේ න නමැති ඉඩමෙන් පර්චස් 28 ක සීමි කොටසක්, ඊට මංසම් —

- උතුරට ගොඩගත්ගොඩගෙවත්ත;
- නැගෙනහිරට සහ දකුණට එම ඉඩමෙන් ඉතිරි කොටස්;
- බටහිරට පී බබ්ලිච් ඩී පාර

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954^{වර්ෂ} ක්වූ අගෝස්තු මස 17 වෙනි දින කොළඹදීය

අංකය. ඇල්පී 4681/පේ/ඇල්පී/2787.

1954^{වර්ෂ} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වර්ෂ} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950^{වර්ෂ} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954^{වර්ෂ} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි මෙයින් දන්වමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මහලම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුනුවර සහ යටිනුවර කොට්ඨාශයේ යටිනුවර ගහපලාන කෝරළේ පිලපිටිය ගමෙහි පිහිටි පල්ලකඩවත්ත නොහොත් පිටවලගේ න නමැති ඉඩමෙන් කොටස් වන ප්‍රමාණයන් අක්කර 0, රු. 0, පර්චස් 117 ක්වූ ඉඩම නොහොත් මූලික ජලාත් නො ඒ 2,127 ලොට් 1 සහ 2 යනුවෙන් විස්තර කරන ලද ඉඩම

ලොට් 1.
අයිතිකම් කියත්තා ජෝරොදෙණියේ පිලපිටියේ පදිංචි පිලපිටියේ බඩල් මුහන්දිරමලාගේ පිංචි අම්මා
ප්‍රමාණය අ 0, රු 0, ප 72

ලොට් 2
අයිතිකම් කියත්තා ජෝරොදෙණියේ පිලපිටියේ පදිංචි කුරුදුගස් පිටියේ පටබැදිලාගෙදර රත්ඵනනා, එම සිංහිරි අම්මා
ප්‍රමාණය අ 0, රු 0, ප 45

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම, තම නමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිපිලික් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954^{වර්ෂ} නොවැම්බර් මස 30 වෙනි දින පෙරවරු 10ට මහනුවර කව්වේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද වම් 1954^{වර්ෂ} නොවැම්බර් මස 23 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල, සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිපිලික් දැනුම්දී යුතුයි

ඊන් රයිච්,
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1945^{වර්ෂ} ක්වූ ඔක්තෝබර් මස 4 වෙනි දින මහනුවර කව්වේරියේදීය

සඳහන් කළයුතු අංකය ඇල්පී 1201/ඇල්පී

1950^{වර්ෂ} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950^{වර්ෂ} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දන්වමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ඉඩමේ නම දෙල්ගහයටවත්ත (අංක ඒ 2,150 දරණ මුල් සිටියමේ අංක 1 දරණ ඉඩම් කව්විය)

විශාලත්වය අ. 0, රු 3, ප 35 9.
පිහිටීම නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ලොව කොට්ඨාශයේ පල්ලේපනේ කෝරළයේ රන්වත්තලාව නමැති ගම
විස්තරය අවුරුදු 5 සිට 15 දක්වා වයස ඇති පුටක්, කොස් සහ අඹ ගස් ද සඳිර ගොඩනැගිල්ලක්ද ඇත

අයිතිකම් කියන්නා (1) ඉඩමේදෙර කිරිබණ්ඩා, රත්වත්තලා, මාස්වෙල, (2) හපුගෙදර පුංචිමැණිකා, රත්වත්තලා, මාස්වෙල, (3) වාකුඹුරේදෙර මුදලියාමි, රත්වත්තලා, මාස්වෙල සහ (4) නිලවලදෙර හීන් අප්පුහාමි, රත්වත්තලා, මාස්වෙල

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954ක්වූ නොවැම්බර් මස 10 වෙනි දින පූර්වහාස 110 මොරපේ බිම්ඥාවේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1954ක්වූ නොවැම්බර් මස 31වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දනුම්දිය යුතුයි

සී ජේ ජෝර්සියා,
නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 28වෙනි දින
නුවරඑළියේ කවිචේරියේදීය

අංකය ඇල් ඩී. 1227

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ඉඩමේ නම පිල්ලේ කුඹුරු ගොඩබිම.

පිහිටීම මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ පොත්මලේ කොණ්ඩයේ පල්ලේපහේ කෝරළේ මාස්වෙල උඩ ගම්මාද්ද ගමේ විස්තර කුඹුරු, පී පී ඒ 2,173 දරණ ජලානේ ලොරි 1 දරණ කැබැල්ල

අයිතිකම් කියන්නා කොටගේ පිරියේ නාපාමුදියන්සේලාගේ උඩුවිටගෙදරඅප්පු, කොටගේ පිරිය, මාස්වෙල.

ප්‍රමාණය අ 0, රු 0, ප. 25.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ නොවැම්බර් මස 10වෙනි දින උදේ 10.30ට මොරපේ බණ ශාලාවේදී මා සම්මුඛ වීය යුතුයි

තවද වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 31වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දනුම්දිය යුතුයි

සී ජේ ජෝර්සියා,
නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 27වෙනි දින
නුවරඑළියේ කවිචේරියේදීය.

ඇල් ඒ 994

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

පී පී ඒ 1,923 ගම—කාර්සිනගර, බස්නාහිර

කැබැල්ල: 1.

ඉඩමේ නම: විශාච්චේ

විස්තරය වි කුඹුරු

අයිතිකම් කියන්නා කාර්නගරේ කරුංකාලි සිටි ඇස්. මුරුකෝසු වෙළුපිල්ලේ.

ප්‍රමාණය අ 0, රු 0, ප 13.

කැබැල්ල: 2

ඉඩමේ නම මොණ්ඩිකිරාන

විස්තරය බැදපු ගොඩනැගිල්ලක් ඇති වි කුඹුරු.

අයිතිකම් කියන්නා කාර්නගරේ කරුංකාලි සිටි වෙළුපිල්ලේ නමයිවාසමගේ හායසීවවන තෙයිවානපිල්ලේ

ප්‍රමාණය අ 0, රු 0, ප 11

කැබැල්ල: 3.

ඉඩමේ නම මොණ්ඩිකිරාන

විස්තරය වි කුඹුරු

අයිතිකම් කියන්නා කාර්නගරේ කරුංකාලි සිටි ආරුමුගම් සෙල්ලියාපිල්ලේගේ හායසීවවන තංගමුත්තු

ප්‍රමාණය අ 0, රු 0, ප 13

කැබැල්ල: 4.

ඉඩමේ නම මානක්කො.

විස්තරය බැදපු ගොඩනැගිල්ලක් ඇති වි කුඹුරු

අයිතිකම් කියන්නා කාර්නගරේ රාහන්තෝට්ටම් සිටි සුප්පසියා පිල්ලේ සුදරම්පිල්ලේ

ප්‍රමාණය අ 0, රු 0, ප. 2.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ නොවැම්බර් මස 28වෙනි දින උදේ 10ට කඩිස් වාසියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද වම් 1954ක්වූ නොවැම්බර් මස 16වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දනුම්දිය යුතුයි.

ඒ ඇස් නවරත්නරාජා,
ශාපනේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 28වෙනි දින
ශාපනේ කවිචේරියේදීය

අංකය ඇල් ඩී 3374—ජේ/3/2628

1954හේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරනු ලැබූ 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ හා 1954හේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ අමුතු කරන ලද ආඥාපණන යටතේ මෙයින් දනුම්දී සිටිමි. වන්දරමුලෙයි මධ්‍යම පාසැලේ වතුර සැපයීමේ කටයුතු උදෙසා

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික ජලානේ නො ඒ 1,096. ගම—වන්දරමුලෙයි

කැබැල්ල: 1.

ඉඩමේ නම කොම්මාතුරෙයිවත්ත හෙවත් පෙරකදෝරුවත්ත

විස්තර අවුරුදු 50කට වැඩිය වයස ඇති පොල් ගස් ද, අවුරුදු 4-20 වයස ඇති අඹ ගස් 8ක් ද, අවුරුදු 5-10 වයස ඇති දෙති ගස් සහ බැම්මෙන් බැදපු ලීඳක් ඇති වත්ත.

අයිතිවාසිකම් කියන්නේ මඩකලපුවේ සැන්ටර්ල් පාරේ නො 14, පදිංචි ඇස් තෙයිවනාගම මහතා හා නන්තාමහත්මිය.

ප්‍රමාණය අ 4, රු 0, ප 7

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ නොවැම්බර් මස 23වෙනි දින පෙරවරු 10ට මඩකලපුව කවිචේරියේදී මා සම්මුඛ වීය යුතුයි

තවද වම් 1954ක්වූ නොවැම්බර් මස 13වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දනුම්දිය යුතුයි වම් 1954ක්වූ මාර්තු මස 27වෙනි දින අංක 10,512 දරණ ගැසට් පත්‍රයේ මේ ඉඩම සම්බන්ධ පළකරන ලද දන්වීම මෙයින් අවලංගු කරන ලදී

ඇම් සිවනාදන්,

මඩකලපු දිස්ත්‍රික්කයේ ඉඩම් ලබාගැනීමේ නිලධාරිතුමා

වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 27වෙනි දින
මඩකලපු කවිචේරියේදීය

අංකය ඇල් 3409-පේ/ඇල් ඇල් 514/53

1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මහලපුටු දිස්ත්‍රික්කයේ ඒරුදුප් කෝරළෙහි පත්තුවේ වාලවේනේ ගමේ පිහිටි හෝතාවෙයි හා වෙව්ටකාවුවෙලි කන්ඩමේට අයත් පේන්ඩුකල්මඩු යන ඉඩම් දෙකට අයිති ඉඩම් කැලි 5ක්ය ප්‍රමාණයෙන් රු 3, ප. 16ක් වේ අයි ඇස් පි ඒ ළඟ නො. 3නේ කැබලි 56ඒ, 58, 58ඒ, 73 හා 73ඒ වලින් විස්තර සඳහන්ව ඇත ඊට මෙයම —

කැබලි 1: 56ඒ. උතුරට ආණ්ඩුවේ ඉඩම, නැගෙනහිරට ආණ්ඩුවේ පුදුවෙලි ආරු, දකුණට අයිතිකරු නොමැති ඉඩම; බස්නාහිරට යු අහමදු ලෙබ්බේට අයිති පුද්ගලික ඉඩම

කැබලි 2: 58. උතුරට හා දකුණට යු අහමදු ලෙබ්බේට අයිති පුද්ගලික ඉඩම; නැගෙනහිරට ආණ්ඩුවේ පුදුවෙලි ආරු, බස්නාහිරට ආණ්ඩුවේ ඉඩම.

කැබලි 3: 58ඒ. උතුරට හා දකුණට යු අහමදු ලෙබ්බේට අයිති පුද්ගලික ඉඩම; නැගෙනහිරට ආණ්ඩුවේ පුදුවෙලි, බස්නාහිරට අයිතිකරු නොමැති ඉඩම.

කැබලි 4: 73. උතුරට අයිතිකරු නොමැති ඉඩම, නැගෙනහිරට යු අහමදු ලෙබ්බේට අයිති පුද්ගලික ඉඩම; දකුණට වයිකාල්, බස්නාහිරට ඒ කුන්චිතම්බිට අයිති පුද්ගලික ඉඩම

කැබලි 5: 73ඒ. උතුරට අයිතිකරු නොමැති ඉඩම, නැගෙනහිරට පුදුවෙලි ආරු; දකුණට හිස් ඉඩම, ආණ්ඩුවේ; බස්නාහිරට යු අහමදු ලෙබ්බේට අයිති පුද්ගලික ඉඩම අයිතිකම් කියන්නේ මහිමාවඩි පදිංචි යු අහමදුලෙබ්බේ, කාත්තන්කුඩි පදිංචි මොහමඩ් අලියාද්, මහිමාවඩි පදිංචි සුප්පත්ත වේන කන්ඩමේ වෙල්විදන වන අහමදුලෙබ්බේ මොහමදුලෙබ්බේ

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954 දෙසැම්බර් මස 23වෙනි දින උදේ 10ට මහලපුටු කව්චේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1954 දෙසැම්බර් මස 13වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඇම් සිවනාදන්, මහලපු දිස්ත්‍රික්කයේ ඉඩම් ලබාගැනීමේ නිලධාරිතුමා වම් 1954ක්වූ මක්තෝබර් මස 4වෙනි දින මහලපු කව්චේරියේදීය.

1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරනු ලැබූ 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ හා 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධිත ආඥාපණන ප්‍රකාරයට මෙයින් දැනුම්දී සිටිමි

බීව්/මහිමබ්බේටහි ආණ්ඩුවේ, දෙමළ ගැණු පාසැලටයි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මූලික ඒ ළඟ නො. ඒ 1,139. ගම—මහිමබ්බේටහි

කැබලි 2. ඉඩමේ නම මාවඩිකාවු. විස්තර හේන. අයිතිකම් කියන්නා: මහිමබ්බේටහි පදිංචි ඒ. ඇල් මොහමදු ඉස්මායිල්. ප්‍රමාණය: අ. 0, රු. 1, ප. 8.5.

කැබලි 3. ඉඩමේ නම මාවඩිකාවු. විස්තර තාවකාලික ජෝල් අත්තෙන් බැඳුණු ගෙයක් ඇති හේන. අයිතිකම් කියන්නා මහිමබ්බේටහි පදිංචි අසනර් මොහමදු කාසිම්. ප්‍රමාණය අ. 0, රු. 1, ප. 38

එකතුව: අ. 0, රු. 3, ප. 6.5.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ නොවැම්බර් මස 24වෙනි දින පෙරවරු 10ට මහිමබ්බේටහි ආණ්ඩුවේ පිරිමි පාසැලේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද වම් 1954ක්වූ නොවැම්බර් මස 14වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඇම් සිවනාදන්, මහලපු දිස්ත්‍රික්කයේ ඉඩම් ලබාගැනීමේ නිලධාරිතුමා වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 28වෙනි දින මහලපු කව්චේරියේදීය

1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරනු ලැබූ 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

ඒ ළඟ නො. පි ඇස් පි පි 14 බි උපුටාගන්නා සිතියම නො 13. ගම—කුච්චුවා

ලොව නො: 1231. ඉඩමේ නම විරහේකර ආරාමය. පාර විස්තරය කරත්ත පාර අයිතිකම් කියන්නා අනුරාධපුර නව නගරයේ නො. 64 දරණ නගර සභාවට අයිති ගෙයි පදිංචි පි. ඒ ඇම්. විරහේකර. ප්‍රමාණය අ. 0, රු. 3, ප. 29 13

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954දේ නොවැම්බර් මස 16වැනි දින උදේ 10ට අනුරාධපුර කව්චේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද වම් 1954ක්වූ නොවැම්බර් මස 9වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ අම් මොසිදීන්, අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා වම් 1954ක්වූ මක්තෝබර් මස 4 වෙනි දින අනුරාධපුර කව්චේරියේදීය

අංකය: පේ/ඊ/2649/ඇල් ඇම් 5512. 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරනු ලැබූ 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට රජය අදහස් කරන බැව් 1954දේ අංක 39 දරණ ඉඩම් රජය සත්තක හිටීමේ (සංශෝධිත) ආඥාපණනේ අංක 4 දරණ ඡේදයේ අංක 1 දරණ උප ඡේදයෙන් සංශෝධිතවූ 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි ඡේදය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මුල් සැලැස්මේ නො. ඒ 791 ගම—හීන්වැල්ල

කැබලි 1. ඉඩමේ නම උඩබෝමළුව විස්තර අවුරුදු 40ක් වයස්වූ පොල් ඉඩම, පාඨසාලාවක් වශයෙන් පාවිච්චි කරනු ලබන තාවකාලික ගොඩනැගිල්ලක් ඇත. අයිතිකම් කියන්නා පිංදෙනියේ හීන්වැල්ලේ පදිංචි ආරච්චිල්ලාගේ පුංචිරාල, ආරච්චිල්ලාගේ මුදියන්ගේ. ආරච්චිල්ලාගේ පුංචි බණ්ඩා, ආරච්චිල්ලාගේ ධම්දස, ආරච්චිල්ලාගේ මුදියන්ගේ සහ විදුනොගේ ගරමානිස් අප්පුහාම්. ප්‍රමාණය අ. 1, රු. 1, ප. 26.1. එකතුව: අ. 1, රු. 1, ප. 26.1.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ දෙසැම්බර් මස 2වෙනි දින අ හ 330ට පත්දෙකිය ගම්සභා උසාවියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954ක්වූ නොවැම්බර් මස 25වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහරයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

ඇම් ජී පී ඩබ්ලිව් සමරසිංහ
කැගල්ලේ ආණ්ඩුවේ උප දිසාපති තැන හා
කැගලු දිසාවේ ඉඩම් රජසන්නක කිරීමේ නිලධාරීතුමා

වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 28වෙනි දින
කැගල්ලේ කවිචේරියේදීය

1954වූ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙහි සංශෝධනය කරනු ලැබූ 1950වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත
7 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රමාණයයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට රජය අදහස් කරන බැව් 1954වූ අංක 39 දරණ ඉඩම් රජය සන්නක කිරීමේ (සංශෝධන) ආඥාපණතේ අංක 4 දරණ ඡේදයේ අංක 1 දරණ උප ඡේදයෙන් සංශෝධනවූ 1950වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි ඡේදය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මුල් සැලැස්මේ නො ඒ 726 ගම—විවිධයාන්ත

සැලැස්ම : 3.

ඉඩමේ නම දිවිභේන්
විස්තර අවුරුදු 5ක් වයස්වූ දෙලුම් ගසක්ද, අවුරුදු 15ක් වයස්වූ පුවක් ගසක්ද, අවුරුදු 50ක් වයස්වූ කොස් ගසක්ද, අවුරුදු 5ක් වයස්වූ පැපොල් ගසක්ද, සිරි රුව සෙවළු කළ ගෙයක්ද ඇති වන්න.
අයිතිකම් කියන්නේ, ගම්මානගම වාසියානුන්ගේ පදිංචි ඇතා උදුමා ලෙබ්බේ, උානා මොහොම්මොදු හනිපා, උානා මොහොම්මදු සාලි සහ ඇස් ඒ අඩුසාහිදු ලෙබ්බේ

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 16 7
එකතුව : අ. 0, රු. 0, ප. 16.7.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ දෙසැම්බර් මස 10වෙනි දින අ හ 9ට එරෙහිවනු ලබන ප්‍රාමසංවර්ධන සම්ප්‍රේෂණවේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954ක්වූ දෙසැම්බර් මස 3වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහරයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

ඇම් ජී පී ඩබ්ලිව් සමරසිංහ,
කැගලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 28වෙනි දින
කැගල්ලේ කවිචේරියේදීය

අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් ගැනීම පිළිබඳ නිවේදන

ඇල් ඩී—බී 49/50
අංකය ඇල් අර්ඪ්/ඒපීඇල්/3796-ජේ/ඇල් ඇල් ඩී/308/
53/ඇල් ඩී 7429.

1954වූ අංක 39 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ (සංශෝධන) පණතේ 4වෙනි වගන්තියේ 1වෙනි උප වගන්තියෙන් සංශෝධනවූ 1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි
හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් ජේ ජේ රාජනායගම වන මම, 1954වූ අංක 39 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ (සංශෝධන) පණතේ 4වෙනි වගන්තියේ 1වෙනි උප වගන්තියෙන් සංශෝධනවූ 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලෙබනගේ විස්තරකර තිබෙන ඉඩම ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගන්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
(අ) වම් 1954ක්වූ දෙසැම්බර් මස 4වෙනි දින පූර්වහස 9ට වලස්මුල්ලේ නානායගමට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිලිලකින් බලය දෙනලදු තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ නොවැම්බර් මස 27වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවහර, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිලිලකින් දැනුම් දී සිටිය යුතුයි

ජේ ජේ රාජනායගම,
හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා
වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 4වෙනි දින
හම්බන්තොට කවිචේරියේදීය

උපලෙබනය
නො 163 ගම්බද මුල් සිතියම, නො 5 අතිරේකය ගම—වලස්මුල්ල
සැලැස්ම : 226.

ඉඩමේ නම කෑකිරිවත්තෙහේන්
විස්තර අවුරුදු 20ක්වූ පොල්ගස් 2කින් යුත් කුඹුර සහ බදින ලද ලීදකින් යුත් අවුරුදු 20ක්වූ පොල් වත්තකි (මෙහි තිබෙන ලීද කේ එච්. ජකෝරිස් ද සිල්වා විසින් සාදවන ලදී)
අයිතිකම් කියන්නේ වලස්මුල්ලේ නැයිතිය කේ එච් ජකෝරිස් සිල්වාගේ උරුමක්කරයෝ වන ඇම් එච් ලීලාවතී (හයායෑව), කේ එච් ලේමරත්න (පුතා), කේ එච් හේමලතා (දුව), කේ එච් සර්වකතීලක (පුතා), කේ එච් පද්මනීලක (පුතා), වලස්මුල්ල

ප්‍රමාණය අ. 6, රු. 1, ප 16
එකතුව . අ. 6, රු. 1, ප. 16.

ඇල්. ඩී—බී 49/50
අංක ජේ/ඇල් ඇල් ඩී/85/53/ඇල් අර්ඪ්/ඒපීඇල්/1893/

1954වූ අංක 39 දරණ සංශෝධන ආඥාපණතෙහි සංශෝධනය කරනලද පරිදි 1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පණත
7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කැගලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඇම්. ජී පී පී ඩබ්ලිව් සමරසිංහ වන මම 1954වූ අංක 39 දරණ රජය සන්නක කිරීමේ (සංශෝධන) ආඥාපණතේ සංශෝධනවූ 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උපලෙබනයේ විස්තරකර තිබෙන ඉඩම ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගන්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
(අ) වම් 1954වූ දෙසැම්බර් මස 7වෙනි දින පූර්වහස 9.30ට රුක්කන සැසි බංගුවට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිලිල කින් බලය දෙනලදු තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
- (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ නොවැම්බර් මස 30වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවහර, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දී සිටිය යුතුයි

ඇම් ජී පී පී ඩබ්ලිව් සමරසිංහ,
කැගලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා
වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 30වෙනි දින
කැගල්ලේ කවිචේරියේදීය

උපලෙබනය
අංක 143 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 1 දරණ අතිරේකය
ගම—ඉහලවල්පොල

සැලැස්ම : 78.
ඉඩමේ නම බෝගහමුල වත්ත ගෙවත් උවුගමයාගේගේ වත්ත විස්තර අවුරුදු 30ක් වයස්වූ වත්ත
අයිතිකම් කියන්නේ මාතලේ රත්තොට පුරබදු කායාලියේ කේ ඩී. මෙතියස් සිසිසේකර මහත්මයා බාරේ ඩී. පී. ගුණරත්නගේ ප්‍රමාණය අ. 0, රු. 3, ප 17.
එකතුව : අ. 0, රු. 3, ප. 17.

காணிகள்

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

இலக்கம் LA/IR/54/9/J 54 L 76

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புனுகுபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம் ௨௭ (ஜூலை) ஆயுட்படி 12-ந் உ.

மாகாண ஏசுணுவின் இலக்கம் : LA/IR/54/9

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 L 76.

காணியின் விபரம்

குருண்கல டிஸ்திரிக், தேவமேதி ஹதபத்து, குறுண்டுகும்புறு பகுதி, பன்னிககம் கிராமத்திலுள்ள டியகிலம்கும்புறு, பஹலகும்புறு (1,693 ம பிரதமபடத்தில் 25 ம துண்டு) எனனும் ஏ. 3, று 1, ப 32 விசாலமுள்ள காணியின் எல்லைகள் —

வடக்கு : எம். என். பண்டிய நய்தெக்குரிய வயல், பஹலகும்புறு,

கிழக்கு : எம். என் ஜோவான நயதேக்கும, எம் என். கிருநயதேக்கு முரிய வயல் பிரியவெலயும் கோவிலகலவத எனனும் மேட்டு நிலமும்.

தெற்கு . மெடகமவெல எனனும் குளம்,
மேற்கு : எஹலகஹமுல் அஸசெட்டும வதத எனனும் காணி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம் பிரிவின்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் பிரகாரம் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புனுகுபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம் ௨௭ (செப்டம்பர்) புரட்டாதிபி 27 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசுணுவின்

இலக்கம் } Q 4766/J 54 L 613
காணி, காணி அபிவிருத்தி மந்திரி }
காரியாலயத்தின் இலக்கம் :

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், ஹேவகம் கோறனை, கஹவல எனனும் கிராமத்திலிருக்கும் அலுபோகஹவதத எனனும் காணியிலிருந்து சுமாம ஒரு ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : கிராமச்சங்க ரோட்டு,

கிழக்கு நறறம்பலகஹவதத எனனும் காணி,

தெற்கு . அதே காணியின் பகுதிகள்,

மேற்கு : அதே காணியின் பகுதிகள்.

LW 3692/B

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புனுகுபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம் ௨௭ (செப்டம்பர்) புரட்டாதிபி 10 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசுணுவின் இலக்கம் . LW 3692/B

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் . J/54 L 108 V.B.

காணியின் விபரம்

15 ஏக்கர் விலகிரணமுள்ள ஒரு காணித்தண்டு (துண்டு இல 63 ல பட இல 83 ஒரு பகுதி) கிலெனஎலபின் என்ற தோட்டத்தின் ஒரு பகுதி நிலம், கோட்டகொட பல்லைகம் கிராமத்தில, இம்புலகொட கோறனையில், யட்டிசிந்த பகுதியில் பதுனை டிஸ்திரிக்கில் இருக்கும் காணி எல்லைகள் —

வடக்கே கலகேகநதூர்,

கிழக்கே : தோட்டத்தின் எஞ்சிய பகுதி நிலம், துண்டு இல. 63, பட இல 83 ல தேயிலை, பயிராகப்பட்ட இடமும், செனமால் கநதூரையும்,

தெற்கே . கோட்டகொடகநதூர்,

மேற்கே தொரனகப்பாலையில்லிருந்து வரும் ஓற்றையடி பாதை

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம் பிரிவின்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுக்கும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புனுகுபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம் ௨௭ (செப்டம்பர்) புரட்டாதிபி 13 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசுணுவின்

இலக்கம் } Q 4669/J/TW/359/53
காணி, காணி அபிவிருத்தி மந்திரி }
காரியாலயத்தின் இலக்கம் .

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், ஹேவகம் கோறனையில், அவிசாவல எனனும் கிராமத்திலிருக்கும் கொடபொறகஹகும்புறு எனனும் காணியிலிருந்து சுமாம 2 றூட விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அதே காணியின் மிகுதி பகுதியும் மற்ற வயல்களும்,

கிழக்கு அவிசாவல-கினிகத்தன பிரதம ரோட்டு (மெயின் வீதி),

தெற்கு ஓடி

மேற்கு பிரதம ரோட்டுக்கு போகும் ஆலய வீதி

இலக்கம் : LA/GA/54/29

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 ம் பிரிவின்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவினபடியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புனுகுபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம் ௨௭ (செப்டம்பர்) புரட்டாதிபி 6 ந் உ.

மாகாண ஏசுணுவின் இலக்கம் LA/GA/54/29.

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் . J 54 L 233

காணியின் விபரம்

குருண்கல டிஸ்திரிக், தம்பத்தி ஹதபத்து, வேவல பகுதி, போகஹவதத கிராமத்திலுள்ள கணமீவெலவதத அல்லது கலபொட வதத (489 ம பிரதமபடத்தில் 4 ம துண்டு) எனனும் காணியில் 24 அடி X 252 அடி விசாலமுள்ள எல்லைகள் —

வடக்கு போயவலான-புஜொழுவல உ ஆர் சி. ரோட்டு,

கிழக்கு அதே காணியின் மிகுதி பாகம்,

தெற்கு 489 ம பிரதமபடத்தில் 5 B ம துண்டு,

மேற்கு . 489 ம பிரதமபடத்தில் 6 A ம 6 C ம துண்டுகள்.

இலக்கம் LA/MD/54/26/3 54 H 144

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம்
5 ம் பிரிவின்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க
காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான
பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற
தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும்
ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்ச
சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின்படியும், 1954 ம் ஆண்டின்
39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும், நிலமும்,
நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம ஆகிய நான
இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிநீர் 8 ந் உ.

மாகாண ஏசுனடுவின் இலக்கம் LA/MD/54/26
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 54 H 144

காணியின் விபரம்

குருண்கல் டிஸ்திரிக், தேவமெதி ஹத்தபத்து, 340 ம் இலக்க
கொப்பெகன பகுதி, கொப்பெகன இலக கிராமத்திலுள்ள மெடிபிலை
ஹென், கொடெல்லவத்த (1648 ம் பிரதமபட்டத்தில் 82 ம், 85 ம்
(பகுதி) துண்டுகள்) என்னும் காணிகளில் ஏறக்குறைய ஏ 1, ரூ 1,
ப 28 6 விசாலமுள்ள ஒரு பாக்கத்தின் எல்லைகள் —

வடக்கு கொப்பெகன கோவில்க்குப் போகும் கிராமச்சங்க ரேட்டும்
பிரசவ வீட்டிற்குரிய காணியும் (தற்போது அரசாங்கத்தின்
குரியது),

கிழக்கு ஏ. பி. ஓ. ஜெயமஹாவுக்கும் எஸ். எம். அபுரா ஹமீட்
மரிகாருக்குமுரிய காணியும், பிரசவ வீட்டிற்குரிய காணியும்,
தெற்கு சணற்சேகர முடியானசெலோபே கௌசிபண்டாவுக்கும் மற்றும்
பங்காளாகளுக்குமுரிய காணி,
மேற்கு சணற்சேகர முடியானசெலோபே கௌசிபண்டாவுக்கும் மற்றும்
பங்காளாகளுக்குமும்; ஏ. சறனபால் தேரோவுக்குமுரிய காணி-

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம்
5 ம் பிரிவின்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க
காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான
பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற
தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்
5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம்
இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் ஏற்பாடுகளின் பிர
காரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் நிலமும், நில அபி
விருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலமே ஆகிய நான இத்தால்
பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆலைநீர் 17 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசுனடுவின் இலக்கம் LB 2222
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 54 T 206

காணியின் விபரம்

(1) மாதத்தைப் பிரிவு கங்கப்பொட யத்துவையில் திறுகொட என்ற
கிராமத்தில் கொடியன்கொடகே வத்த என்ற காணியிலிருந்து 12 00
போச்சல நிலம் எல்லைகள் —

வடக்கிலும் கிழக்கிலும் அக்காணியின் மீதுள்ள பாக்கங்கள்
தெற்கில் காலந்தேறென் என்ற காணி
மேற்கில் பீ. டபிளவு உ. தெரு

(2) மாதத்தைப் பிரிவு கங்கப்பொட யத்துவையில் திறுகொட என்ற
கிராமத்தில் காலந்தேறென் என்ற காணியிலிருந்து 28 00 போச்சல
நிலம் எல்லைகள் —

வடக்கில் கொடியன்கொடகேவத்த
கிழக்கிலும் தெற்கிலும் அக்காணியின் மீதுள்ள பாக்கங்கள்
மேற்கில் பீ. டபிளவு உ. தெரு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம்
5 ம் பிரிவின்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க
காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான
பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற
தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்
5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின்

39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் ஏற்பாட்டின்
பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம்
ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதிநீர் 4 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசுனடுவின் இலக்கம் LWA/40
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இல J 54 LG 164

வதுடன் டிஸ்திரிக், யட்டிக்கிந்தைப் பகுதி, நிப்பொல கோறனையிலுள்ள
வதுடன் நகர சபை எல்லைகளுள் இருக்கும் அகலே அருவ போகாவத்தை
என்னும் காணியில் ஒரு பகுதி. (துண்டு 95—ரி எஸ பி 43 கிற
இலக்கம் 8) விஸ்திரணம் ஏ. 0 ரூ 0 ப. 25 5. எல்லைகள்

வடக்கு, தெற்கும் கிழக்கும் காணியின் மிகுதிப் பகுதி
மேற்கு வலவுவத்தைக் கந்தறைய

இல LD 4681

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம்
7 ம் பிரிவின்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க
காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான
அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை
எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்களென்பதை 1950 ம்
ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின
(1) ம் உட்பிரிவின்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி
கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால்
அறிவிக்கின்றேன்

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், உருவார யட்டிநுவர பகுதி,
கங்கப்பலாத கோறன் (யட்டிநுவர) பிலபிட்டிய கிராமம், பலகவத்த
அல்லது பிடவல்லேன் என சொல்லப்படும் காணியிலிருந்து ஏ 0,
ரூ 0, ப 11 7 விசாலமுள்ள எல்லா நிலப்பங்குகளும், பிரதமபட்ட
இலக்கம் A 2,127 ல் துண்டுகள் 1, 2 என விவரிக்கப்பட்டிருக்கின்றன —

துண்டு : 1.

உரிமை கோருபவா பேராதனை, பிலபிட்டியவிலிருக்கும் பிலபிட்டிய
பதல் முகாந்திரமலாகே பினி அம்மா

விசாலம் : ஏ 0, ரூ 0, ப 07.2

துண்டு : 2

உரிமை கோருபவா . பேராதனை பிலபிட்டியவிலிருக்கும் குருநதுகல்
பிட்டியே பட்டபெண்டிலாகேதர ரன் எத்தனாவும், டிக்கிரி அம்மாவும்.

விசாலம் ஏ. 0, ரூ 0, ப 04 5

மேற்குறித்த காணிக்ரு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது
முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக
1954 ம் ஆண்டு (நவம்பர்) காதத்திகை மாதம் 30 ந்தேதி பிறகல் 10
மணிக்ரு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும்
அக்காணியில் அவாக்குள்ளுள்ள உடற்கைகளின் தன்மையையும் குறித்த
காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபற்றிய அவாக்களின் கோரிக்கைகளின்
விபரங்களையும், நஷ்ட ரூப தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட
விபரங்களையும் 1954 ம் ஆண்டு (நவம்பர்) காதத்திகை மாதம் 23 ந்தேதிக்கு
அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இருபிரதிகாரம் எனக்கு
அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

ரேன ரை,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசுனடு

கண்டி கச்சேரி,

1954 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசிநீர் 4 ந் உ.

இலக்கம் LD 1227

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம்
7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை
எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்களென்பதை 1950 ம்
ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின
(1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் நான அறிவிக்கின்றேன்
எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

காணியின் பெயர் . பீரல்குமபுரகொட்டிம்

இருப்பு மாஸ்வெல் உட்கமெத்த கிராமம், பள்ளப்பனைக் கோரூன்,
கொத்தமலைப் பகுதி, நுவர எலியா டிஸ்திரிக், மத்திய மாகாணம்.

விபரம் நெல்லயல், A. 2,178 இலக்க ஆரம்பபட்டத்தில் 1 ம் இலக்கத்
துண்டு

உரித்தாளர் : கொட்டகேபிட்டியே நாப்பா முதியானசலாகே உருவிட்ட
கேதர அப்பு, கொட்டகேபிட்டிய, மாஸ்வெல்,

விசாலம் ; ஏ. 0, ரூ. 0, ப. 02 5,

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேச்சினை சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 10 ந தேதி முற்பகல் 10 30 மணிக்கு மெப்பே உபநதியாச மண்டபத்தில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 31 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

சி ஜே சேரநிஹு,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

நுவர எலியாக் கச்சேரி,
1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிமீ 27 ந உ

இலக்கம் LD 1201/LB

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம்
7 ம் பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

காணியின் பெயர் தெலகண்டுவத (A 2,150 ம் இலக்க ஆரம்பப் படத்தின் 1 ம் இலக்கத் துண்டு)

இருப்பு ரணவந்தலாவ கிராமம், பள்ளப்பனைக் கோராணி, கொத் மலைப் பகுதி, நுவரஎலியா டிஸ்திரிக்

விபரம் 5 முதல் 15 வருட கமுக்கு, பலா, மா, ஆகிய மரங்களும் ஒரு நிரந்தரக் கட்டிடமும் கொண்ட தோட்டம்

உரித்தானா (1) இடமேகேதர கிரிபண்டா, (2) ஹப்புகேதர புஞ்சி மெனிக்கா, (3) வேகுமபுரேகேதர முத்தலிஹாமி, (4) நீலவனகேதர ஹீன அப்பஹாமி, எல்லோரும் ரணவந்தலாவ, மரஸவெலையைச் சேர்ந்தவா

விசாலம் ஏ 0, றா 3, 35 9 போச்சல

*மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேச்சினை சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 10 ந திகதி முற்பகல் 11 மணிக்கு மோரப்பே உபநதியாச மண்டபத்தில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 3 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

சி ஜே சேரநிஹு,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

நுவரெலியா கச்சேரி,
1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிமீ 28 ந உ

இல Y.A 994

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம்
7 ம் பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் காரைநகரில் உள்ள கருங்காலி வாயக்கால் திருத்தது —

பிரதமப் இலக்கம் . A. 1,923 கிராமம்—காரைநகர் மேற்கு

துண்டு : 1.

காணியின் பெயர் வியாவில்

விபரம் . நெல்வயல்.

உரிமைக்காரரின் பெயர் . எஸ் முருகேசு வேலுப்பிள்ளை, கருங்காலி, காரைநகர் மேற்கு, காரைநகர்

விசாலம் ஏ. 0, றா. 0, ப 01 3

துண்டு : 2.

காணியின் பெயர் . மொண்டிகிராணி.

விபரம் . சீமேந்தார கட்டப்பட்ட அணையின் ஒரு பகுதியுள்ள நெல் வயல்

உரிமைக்காரரின் பெயர் . வேலுப்பிள்ளை நமசிவாயம் பெண தெப் வாணப்பிள்ளை, கருங்காலி, காரைநகர் மேற்கு, காரைநகர்,

விசாலம் : ஏ. 0, றா. 0, ப 01.1,-

துண்டு * 3.

காணியின் பெயர் . மொண்டிகிராணி

விபரம் நெல்வயல்

உரிமைக்காரரின் பெயர் ஆறுமுகம் செல்லையாபிள்ளை பெண தங்க முத்து, கருங்காலி, காரைநகர் மேற்கு, காரைநகர் விசாலம் ஏ 0, றா 0, ப 01 3 .

துண்டு 4.

காணியின் பெயர் மாணகை

விபரம் சீமேந்தார கட்டப்பட்ட அணையின் ஒரு பகுதியுள்ள நெல் வயல்

உரிமைக்காரரின் பெயர் சுப்பியிளைய சந்தரம்பிள்ளை, இராசன தோட்டம், காரைநகர் மேற்கு, காரைநகர்

விசாலம் ஏ 0, றா 0, ப 02 0

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேச்சினை சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 28 ந தேதி காலை 10 மணிக்கு ஊர்காவற்றறை வாடி வீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 16 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

ஆ சி நவரத்தினராசா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு.

யாழ்ப்பாணம் கச்சேரி,

1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிமீ 28 ந உ

குறிப்பு இலக்கம் LD '3374-J/B/2628 (இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்படவேண்டும்)

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம்

7 ம் பிரிவினாபடியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க

காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான

அறிவித்தல்

வந்தாறுமலை அரசினா மத்தியதர பாடசாலை யின் துணைக் தேக்கத்திற்கு என்னும் ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினாபடியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பாடி A 1,096 ம் ஆரம்பப்படும் கிராமம்—வந்தாறுமலை

துண்டு 1

காணியின் பெயர் கொன்னதுரை தோட்டம் அல்லது பிறகுற தோட்டம்

விபரம் 1-20 வருட 8 மாமரங்களும், 3-10 வருட எலுமிச்சைகளும், 1 கட்டப்பட்ட சிணறும் உள்ள 50 வருடத்திற்கு மேற்பட்ட தென்னந தோட்டம்

உரிமை பேசுவோர் ஸ்ரீமான் ஸ்ரீமதி எஸ் தெய்வநாயகம், 14, சென்றலை ரோட, மட்டக்களப்பு

விசாலம் ஏ 4, றா 0, ப 07

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேச்சினை சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 23 ந தேதி காலை 10 மணிக்கு மட்டக்களப்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 13 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

இது சம்பந்தமாக 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 27 ந திகதி வெளியான 10,512 ம் இலக்க அரசாங்க "கெஸ்" பத்திரிகையில் 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 18 ந திகதியையுடைய விளம்பரம் அழிக்கப்படுகின்றது.

மா சிவநாதன்,
டிஸ்திரிக் காணி எடுத்தல் உதவியோகஸ்தா

மட்டக்களப்பு கச்சேரி,

1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிமீ 27 ந உ.

குறிப்பு இலக்கம் 3409 (இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் காட்டப்படவேண்டும்)

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்
7 ம பிரிவினாபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக்
காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான
அறிவித்தல்

வாழைச்சேனியிலிருக்கும் காதிதத் தொழிற்சாலைக்குத் தண்ணீர் கொடுக்கும் தொட்டில் கட்டுவதற்கான ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டப் படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மட்டக்களப்பு பிரிவு, ஏறூரா கோற்றிப்பற்றி உள்ள வாழைச்சேனைக் கிராமத்தில் 3 ம இலக்க நீர்பாயச்சல் அளவைப்படத்தில் அடங்கிய வெட்டுக்காட்டு வெளிக் கண்டத்தைச் சேர்ந்த தட்டவாய், பெருங்குளம் எனும் காணியில் 56A, 58, 58A, 73, 73A இலக்கங்கொண்ட கண்டங்களில் சுமார், ஏ 0, றா 3, ப 16 விசாலங்கொண்ட 5 துண்டு களுடைய காணி எல்லைக் கவ —

1. கண்டம் 56A

வடக்கு முடிக்குரிய காணி,
கீழ்க்கு புதுவெளி ஆறு (முடிக்குரியது),
தெற்கு உரிமை பேசாத காணி,
மேற்கு யு அகமது லெவ்வையின் காணி

2. கண்டம் 58

வடக்கும், தெற்கும் யு அகமது லெவ்வையின் காணி,
கீழ்க்கு புதுவெளி ஆறு (முடிக்குரியது),
மேற்கு முடிக்குரிய காணி

3. கண்டம் 58A

வடக்கும், தெற்கும் யு அகமது லெவ்வையின் காணி,
கீழ்க்கு புதுவெளி ஆறு (முடிக்குரியது),
மேற்கு உரிமை பேசாத காணி

4. கண்டம் 73

வடக்கு உரிமை பேசாத காணி,
கீழ்க்கு யு அகமது லெவ்வையின் காணி,
தெற்கு வாய்க்கால்,
மேற்கு ஏ குஞ்சத்தம்பியின் காணி

5. கண்டம் 73A

வடக்கு உரிமை பேசாத காணி,
கீழ்க்கு புதுவெளி ஆறு,
தெற்கு வெட்டை வீணை யூமி (முடிக்குரியது),
மேற்கு யு அகமது லெவ்வையின் காணி

உரிமை பேசுவோர்கள் யு அகமது லெவ்வை, ஓட்டமாவடி, முகமது அலியா, காததானகுடி, அகமது லெவ்வை முகமமது லெவ்வை, வ வி குடுபத்தின் சேனை கண்டம், ஓட்டமாவடி

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1954 ம (ஸ்) (டிசம்பர்) மாகாழி மாதம் 23 ந தேதி காலை 10 மணிக்கு மட்டக்களப்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராடுத தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம (ஸ்) (டிசம்பர்) மாகாழி மாதம் 13 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

எம் சிவநாதன்,
காணி எடுத்தல் அதிகாரி
மட்டக்களப்பு பிரிவு

மட்டக்களப்பு கச்சேரி,
1954 ம (ஸ்) (டிசம்பர்) ஐப்பசி 4 ந உ.

குறிப்பு இலக்கம் LD 3366-J/12556 (இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப் படவேண்டும்)

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்
7 ம பிரிவினாபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க
காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான
அறிவித்தல்

ஓட்டமாவடி அரசினர் தமிழ் பெண் பாடசாலைக்கு எனும் ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம

ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினாபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பட இலக்கம் A 1,139 ம ஆரம்பப்படம் கிராமம்—ஓட்டமாவடி

துணை 2

காணியின் பெயர் மாவடிக்காடு

விபரம் சேனை

உரிமை பேசுவோர் எ எல் முகமமது இலமெயில், ஓட்டமாவடி

விசாலம் ஏ 0, றா 1, ப 08 5

துணை 3

காணியின் பெயர் மாவடிக்காடு

விபரம் தற்காலிக ஒலைக்குடிசையுள்ள சேனை

உரிமை பேசுவோர் அசனா முகமமது காசிம், ஓட்டமாவடி

விசாலம் ஏ 0, றா 1, ப 38 0

மொத்தம் ஏ 0, றா 3 ப 06 5

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1954 ம (ஸ்) (நவம்பர்) காததிகை மாதம் 24 ந தேதி காலை 10 மணிக்கு ஓட்டமாவடி அரசினர் தமிழ் ஆணை பாடசாலையில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம (ஸ்) (நவம்பர்) காததிகை மாதம் 14 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

மா சிவநாதன்,
காணி எடுத்தல் உத்தியோகஸ்தர்,

மட்டக்களப்பு கச்சேரி,
1954 ம (ஸ்) (செப்டம்பர்) புரட்டாதிழி 28 ந உ.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்
7 ம பிரிவினாபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க
காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான
அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும், நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பட இல பிரதி 13, ஈ எல் பி பி 14 பி கிராமம்—நுவர
வெவ், வட்டாரம் 1

துணை 1231.

காணியின் பெயர் வீரசேகராம வீதி

விபரம் வண்டிப்படை

உரிமை கேட்பவரின் பெயர் ஈ எம் வீரசேகர, 64, நகரசபை
வாடி, புதுநகரம், அனுராதபுரம்

விசாலம் ஏ 0, றா 3, ப 29 13

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1954 ம (ஸ்) (நவம்பர்) காததிகை மாதம் 16 ந தேதி காலை 10 மணிக்கு அனுராதபுர கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம (ஸ்) (நவம்பர்) காததிகை மாதம் 9 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

எ ஐ மொஷிடின,
மேலதிக உதவி அரசாட்சி ஏசனாடு,

அனுராதபுர கச்சேரி,
1954 ம (ஸ்) (டிசம்பர்) ஐப்பசி 4 ந உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம்
7 ம் பிரிவினாபடியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க
காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான
அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை
எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம்
ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின
(1) ம் உட்பிரிவினாபடியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி
எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் 4 (1) ம் பிரிவினாபடியும் நான இத்தால்
அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்படம் A 791

துணு 1.

காணியின் பெயர் உட்போமலுவ

விபரம் பாடசாலைக்கென்பட்ட ஒரு நிரந்தரமற்ற கட்டிடத்தை
யுடைய 40 வரலு தென்னந் தோட்டம்.

உரிமைக்காரர் ஹினவெல்ல, பினதெனிய வாசிகளான ஆராசிலி
லாகே புகுசிறூன், ஆராசிலிலாகே முதியானசி, ஆராசிலிலாகே புகுசி
பண்டா, ஆராசிலிலாகே தாமதாசா, ஆராசிலிலாகே முதியானசி
விதானலாகே ஹாமானில அபபுறாமி.

விசாலம் ஏ 1, றா 1, ப 261

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது
முறைப்படி எழுதவில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக
1954 ம் (டிசம்பர்) மாகழி மாதம் 2 ந் தேதி பிற்பகல் 3 30
மணிக்கு பினதெனிய கிராமக் கோட்டில் என்முன்பாக வெளிப்படுத்தும்
படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின தன்மையையும்
குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின்
கோரிக்கைகளின் விபரங்கையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத
தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் (நவம்பர்)
காத்திகை மாதம் 25 ந் தேதிக்கு முன்னா எழுதவில் முப்பிரதிகளாக
எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

எம் ஜி வி பி டபிளயு சமறகிஹம்,
டிஸ்திரிக உதவி அரசாட்சி ஏசனாடு

கேகாலக கச்சேரி,

1954 ம் (செப்டம்பர்) புரடாதிமீ 28 ந் உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம்
7 ம் பிரிவினாபடியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க
காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான
அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை
எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம்
ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின
(1) ம் உட்பிரிவினாபடியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி
எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் 4 (1) ம் பிரிவினாபடியும் நான இத்தால்
அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்படம் A. 726. கிராமம்—வாடியத்தென்ன

துணு 3.

காணியின் பெயர் தீவுறேன்

விபரம் 5 வரலு 1 பப்பாசி, 50 வரலு 1 பலா, 15 வரலு 1 பாகு,
5 வரலு 1 தெலுன மரங்கையும் ஒரு நிரந்தர ஓட்டு கட்டிடத்தையும்,
ஒரு சீமந்தக் கட்டிடத்தையும்முடைய தோட்டம்.

உரிமைக்காரர் வாடியத்தென்ன, ஹெமமாததகம் வாசிகளான அ.
உதுமா லபே, உ மகமது ஹனிவா, உ முகமதுசாலி, எஸ் எம் ஏ.
அபு சைது லபே.

விசாலம் ஏ 0, றா 0, ப 167

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது
முறைப்படி எழுதவில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக
1954 ம் (டிசம்பர்) மாகழி மாதம் 10 ந் தேதி காலை 9 மணிக்கு
எறமினிகம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் என்முன்பாக
வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின
தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய
அவர்களின் கோரிக்கைகளின் விபரங்கையும், நஷ்ட ஈடுத் தொகையையும்,
அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் (டிசம்பர்)
மாதம் 3 ந் தேதிக்கு முன்னா எழுதவில் முப்பிரதிகளாக எனக்கு
அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

எம் ஜி வி பி டபிளயு சமறகிஹம்,
டிஸ்திரிக உதவி அரசாட்சி ஏசனாடு

கேகாலக கச்சேரி,

1954 ம் (செப்டம்பர்) புரடாதிமீ 28 ந் உ.

காணி மீட்டற் சட்டம்

இல LD 7429

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்
7 ம் பிரிவினாபடியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க
காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான
அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு
இனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம்
ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படியும், 1954 ம்
ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படி
பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக்
கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஓவ்வொருவரும்—

(அ) நொழுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட
இன்னொருவா மூலமாக 1954 ம் (டிசம்பர்) மாகழி
மாதம் 4 ந் திகதி காலை 9 மணிக்கு என்முன் வல்லமுலையி
வாடிக்கட்டில் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம்
நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும்,
அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம்
(நவம்பர்) காத்திகை மாதம் 21 ந் திகதியன்று அல்லது
அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டு
மென்றும்,

அம்பாந்தோட்டைப் பகுதி உதவிக்க கூட்டு அரசாட்சி அதிபா ஜே ஜே.
இராசநாயகம் ஆசிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம்

இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவினாபடியும் 1954 ம் ஆண்டின் 39 ம்
இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் இத்தால்
அறிவித்தல் கொடுக்கின்றேன்.

ஜே ஜே இராசநாயகம்,
பகுதிக்கூட்டு உதவி அரசாட்சி அதிபா.

அம்பாந்தோட்டைக் கச்சேரி,
1954 ம் (செப்டம்பர்) ஐப்பசிமீ 4 ந் உ.

அட்டவணை

இணை இலக்கம் இ. சி ப இல 163 கிராமம்—வல்லமுலையி

துணு 226.

காணியின் பெயர் கெக்கிரிவத்தென்ன.

காணியின் விபரம் 20 வரலு 2 தென்னகைகள், சிறப்பாலதிர முறைப்படி
கட்டப்பெற்ற ஒரு கிணறு, 20 வரலுத் தென்னந் தோட்டம் கொண்ட
நெலையல்

உரிமைக்கேட்வா பெயர் கே. ஏச ஜக்கோறிய டி சிலவா (காலஞ்
சென்றவர்) வாரிஸ்தாக்கள் —எம் ஏச. லீலாவதி, மணிகை, கே ஏச.
பிரேமநாதன்—மகள், கே ஏச. கேமலாதா—மகள், கே ஏச. சுவாண
திலக—மகள், கே. ஏச பதமதிலக—மகள் எல்லோரும் வல்லமுலையி
வாசிகள் (கிணறு காலஞ்சென்ற ஜக்கோறிய டி சிலவாவால் கட்டப்
பெற்றது).

விசாலம் . ஏ. 6, றா. 1, ப. 16.

இலக்கம் J/LLD/85/53/LRO/APL/893/LG/129

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்
7 ம பிரிவின்படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க
காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான
அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற் சட்டத்தின்
பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை
1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படியும்
1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்)
சட்டத்தின் 4 (1) ம பிரிவின்படியும் பெற்றுக்கொள்ளும் எண்ணம்
உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக்
கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட
இன்னொருவா மூலமாக நம்புகளை சேக்கியூட் பங்களாவில்
1954 ம ஆண்டு (டிசம்பர்) மாகாந்திரம் 7 ந திகதி காலை 9 30
மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம்
நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையை
யும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம

ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 30 ந திகதியன்று அல்லது
அதற்குமுன் எழுத்துமூலம் இரு பிரதியில் எமக்கு அறி
விக்கவும் வேண்டுமென்றும்,

கேகாலை டிஸ்திரிக்டு உதவி எஜனற், எம் ஜி வி பி டபிளியு. சமற்
சிறஹ ஆசிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச்
சட்டத்தின் 7 ம பிரிவின்படி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

எம் ஜி வி பி டபிளியு சமற்சிறஹ,
கேகாலை கச்சேரி, டிஸ்திரிக்டு உதவி அதிபர்
1954 ம ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிசீ 30 ந உ

அட்டவணை

கடைசிக்கிராமப்படம் 143 க்கு அணைத்துள்ள துண்டு 1 கிராமம்—இஹல்
வலப்பொல

துண்டு 78

காணியின் பெயர் . போகாஹமுல்லத்த அல்லது உடுகமயஹேனேவத்த.
காணியின் விபரம் 30 வருஷத் தோட்டம்

உரிமை கேட்பவா பெயர் திருமதி பீ ஜீ குணரத் மெனிககே,
கே டி மெத்தியஸ் சிககோ மேற்பாத்தது கலால இலாககா ஸ்தாபனம்,
றத்தோட்ட, மாதத்தீ

விசாலை எ 0, றா 3, ப 17